



**BEARDELL LIMITED**

Regd. Office :  
47, Greams Road,  
CHENNAI - 600 006. (INDIA)  
Tel : 2829 32 96, 2829 09 00  
Fax : 044-2829 03 91  
CIN No. : L65991TN1936PLC001428  
E-mail : ho@beardsell.co.in  
Website : www.beardsell.co.in

14<sup>th</sup> November 2022

To,

National Stock Exchange of India Ltd.  
Exchange Plaza, 5<sup>th</sup> Floor  
Plot No.C/1, G Block  
Bandra Kurla Complex, Bandra (E)  
Mumbai - 400051  
Scrip: BEARDELL

BSE Limited  
Corporate Relationship Department  
Phiroz Jeejeebhoy Towers  
Dallal Street,  
Mumbai - 400001  
Scrip: 539447

Dear Sirs,

Sub: Newspaper Advertisement - Results for the quarter ended 30<sup>th</sup> September 2022

Please find enclosed herewith copies of the newspaper advertisements of the financial results of Beardsell Limited for the quarter ended 30<sup>th</sup> September 2022, published on 13<sup>th</sup> November 2022.

Please take it into your records.

This is for your information and records.

Thanking you,

Yours faithfully,  
For BEARDELL LIMITED


Company Secretary & Compliance Officer

Encl: As above



# 'Yashoda': Samantha steals the show

Director: Hari – Harish Samantha, Varalakshmi Sarathkumar. Unni Mukundan, Rao Ramesh, Murali Sharma, Sampath Raj



Yashoda (Samantha) is a poor girl who agrees to become a surrogate mother. She is taken to Eva, a surrogate center owned by Madhu (Varalakshmi Sarathkumar). Things start well for Yashoda but one small incident creates a doubt in her mind. She then takes it upon herself to find out the truth behind the surrogacy mafia. How she unravels it is the main story.

The basic backdrop of surrogacy is new for Tamil cinema and has been set up nicely in the narrative. This gives Yashoda a completely new edge. The director duo set up the whole surrogacy concept well and created an intriguing

good. Malayalam actor Unni Mukundan is also neat in his role.

The action part and suspense elements have been unravelled quite well in the second half. Kalpika Ganesh is good in her role along with Murali Sharma and Sampath who play cops. Samantha gives her life and soul to the film and is stunning as Yashoda. Be it the way she managed the pregnant setup or did the action part, Samantha is in top form. Yashoda has an interesting backdrop and makes for a decent watch this weekend.

# Leopard shuts Brindavan Gardens for tourists

Mysore, Nov 13:

The popular tourist attraction is expected to be out of bounds for visitors till the wild cat is captured, or at least till an assurance comes from the Forest Department that the wild cat has been moved out of the place.

A leopard that was spotted in and around Brindavan Gardens near Mysuru is proving elusive. The garden has been closed for tourists after the wild animal was spotted on Sunday November 6.

The popular tourist attraction is expected to be out of bounds for visitors till the wild cat is captured, or at least till an assurance comes from the Forest Department



that the wild cat has been moved out of the place.

The leopard has neither been caught on CCTV camera or camera traps fixed at different locations in the vicinity of the garden by the Forest Department.

Four cages have been placed in the surrounding area. A combing operation was carried out, but there is no sign of the animal.

"No decision has been taken on reopening Brindavan Gardens. For safety reasons, the tourist

attraction has been closed indefinitely. We heard that a leopard was spotted near Undawadi, in the backwaters, around 8-km from the garden," said Assistant Executive Engineer Farooq Ahmed Abu.

# 'Mukundan Unni Associates': Decent, watchable dark comedy

Director: Abhinav Sunder Nayak



Cast: Vineeth Sreenivasan, Arsha Baiju, Suraj Venjaramoodu, Tanvi Ram

'Mukundan Unni Associates', the Malayalam film that put Vineeth Sreenivasan in a very unusual role, has clearly done a lot of preparation to present their lead character. The story revolves around Mukundan Unni, an advocate always seen in the clean white clothes of a lawyer-on-call, almost as if to contrast the dark thoughts we hear him think, even has an actual Instagram page. Vineeth Sreenivasan is unrecognisable as he plays this most cunning man with zero feelings for anyone other than himself. This is the story of a heartless, unloving man with no

learns the tricks of the trade and then thinks, "mandan" (stupid man). Abhinav Sunder Nayak's Mukundan Unni Associates presents the actor inside Vineeth Sreenivasan in his most restrained and confident form. The actor-director, with an image of a soft and polite person, shows that he can easily turn 'ulta' for the sake of art. Mukundan Unni's mind-voice one-liners are the most hilarious part of the flick. Suraj Venjaramoodu has always been first-class in short roles. Here, he is terrific throughout, especially in the scene where he blows his top. The film's women characters (played by Tanvi Ram, Arsha Baiju, Asha Sreekanth, and Riya Saira) are either ambitious or independent. The movie is decently

principles, no ounce of mercy, nothing humane. He is presented as such and makes no attempts to polish any of his many underhanded acts. For the longest time, Mukundan Unni did try to make it as a lawyer in the ways advised by motivational essays. But when he turned 36 and could no longer hide his age, Mukundan began looking at other ways. That is when he comes across Venu (Suraj Venjaramoodu), a lawyer who makes a lot of money through insurance claims. Mukundan follows him like a shadow until he

made with good editing and cinematography. The music is also interesting

# Venice delays charging tourists for daily visits



Venice, Nov 13:

Venice is delaying plans to introduce an entry fee for visitors because the city council has not yet fully approved the new admissions process, a spokesman for Mayor Luigi Brugnaro said on Friday.

Tourism officials said in July that day-trippers would have to book their visit to the lagoon city online from Jan. 16 and pay between 3 and 10 euros (\$3 and \$10) for a pass in an effort to control crowd numbers.

But the mayor's spokesman said the city council had not yet approved the necessary regulations, meaning the start date would have to be put back. The process would take at least six months, he added.

The plan, first mooted in 2019, was initially postponed because of COVID-19, which kept tourists away.

However, visitors have poured back into Venice this year, with outsiders often vastly outnumbering the 50,000 residents of the city centre, overwhelming the narrow alleys and putting the daily charge back on the mayor's agenda.

**GALADA FINANCE LIMITED**  
(CIN : L65191TN1986PLC012826)  
Regd. Office : "SHANTI SADAN" Old No.4, New No.7, Shafiee Mohammed Road, Thousand Lights, Chennai 600 006  
Email : info@galadafinance.in

## UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30TH SEP, 2022

PARTICULARS	Quarter Ended					Year ended 31.03.2022
	Quarter Ended		6 months ended		Audited	
	30.09.22	30.06.2022	30.09.21	30.09.22		
1. Income from operations	19.52	20.18	28.17	39.70	56.70	104.91
(a) Interest Income	19.52	20.18	28.17	39.70	56.70	104.91
(b) Dividend Income	0.03	0.14	0.23	0.17	0.30	0.72
Total revenue from operations	19.55	20.32	28.40	39.87	57.00	105.63
(c) Other income	0.05	0.02	0.19	0.07	0.33	1.06
Total Income (I + II)	19.60	20.34	28.59	39.94	57.33	106.69
2. Expenses						
(a) Finance Costs	7.73	9.15	10.83	16.88	22.99	46.28
(b) Employee benefit expenses	4.49	4.08	3.75	8.57	7.67	15.72
(c) Depreciation, amortization and impairment	0.85	0.87	1.19	1.72	2.35	4.74
(d) Other expenses	8.41	6.28	5.60	14.69	10.72	29.37
(e) Bad Debts	-	-	-	-	-	-
(f) Provision for NPA	0.31	5.38	6.53	5.69	12.31	4.97
(g) Loss on Sale of Investments	4.17	0.73	(2.04)	4.90	23.68	28.14
Total Expenses	25.96	26.49	25.86	52.45	79.72	129.22
3. Profit/(loss) before exceptional items and tax (1 - 2)	(6.36)	(6.15)	2.73	(12.51)	(22.39)	(22.53)
4. Exceptional items	-	-	-	-	-	-
5. Profit/(loss) before Tax (3-4)	(6.36)	(6.15)	2.73	(12.51)	(22.39)	(22.53)
6. (i) Tax expense	-	-	1.04	-	1.00	4.50
- Current Tax	-	-	-	-	-	-
- Deferred Tax	-	-	(0.20)	-	-	0.10
7. Profit / (Loss) for the period (VII-VIII)	(6.36)	(6.15)	1.89	(12.51)	(23.39)	(27.13)
8. Total other comprehensive income (net of tax)	3.71	(1.53)	0.84	2.18	28.27	29.88
9. Total comprehensive income	(2.65)	(7.68)	2.73	(10.33)	4.88	2.75
10. Paid up equity share capital (FV of Rs 10/- each)	300.00	300.00	300.00	300.00	300.00	300.00
11. Other Equity	-	-	-	-	-	210.62
12. Earnings per share (for continuing operations)						
- Basic	(0.21)	(0.21)	0.06	(0.42)	(0.78)	(0.90)
- Diluted	(0.21)	(0.21)	0.06	(0.42)	(0.78)	(0.90)

Notes :  
1. The above is an extract of detailed format of Quarterly audited financial results filed with stock exchange under Regulation 33 of the SEBI Listing Obligation and Disclosure Requirements Regulation, 2015. The full format of the quarterly audited financial results are available on the Stock Exchange website at www.bseindia.com and on the company's website www.galadafinance.in.  
2. The above results were reviewed by audit committee and taken on record at the Board meeting of the company held on 12.11.2022  
3. The statutory Auditors have expressed an Unqualified Opinion on the financial result for the quarter ended on 30.09.2022.  
4. The company is engaged primarily in the business of financing and accordingly, there are no separate reportable segment as per Ind AS109 dealing with operating segment.  
5. The outbreak of the COVID - 19 Pandemic and the consequent lockdown has affected the operations of the Company. The Company has obtained necessary permissions and started the operations at all its branches. The Company has also assessed the recoverability of its assets such as debtors, and expects to recover the carrying amount of its Assets  
6. Previous quarter's/ Year's figures have been regrouped/reclassified and rearranged wherever necessary to correspond with the current quarter's / years classification / disclosure.

For and on behalf of the Board of Directors  
Naveen Galada  
Managing Director  
DIN : 00043054  
Place : Chennai  
Date : 12.11.2022

Beardsell Limited						
CIN No. L65991TN1936PLC001428						
Registered Office : 47, Greams Road, Chennai - 600 006.						
Tel : 91 - 44 - 2829 3296 / Email : ho@beardsell.co.in / Website : www.beardsell.co.in						
EXTRACT OF UNAUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED 30/09/2022						
Rupees in lakhs except EPS information and unless otherwise stated						
Sl. No.	Particulars	Quarter Ended		Half Year Ended		Year Ended 31.03.2022
		30.09.2022	30.06.2022	30.09.2021	30.09.2022	
		(Reviewed)	(Reviewed)	(Reviewed)	(Reviewed)	
1	Total income from operations	6,054	5,543	4,788	11,597	18,882
2	Net Profit / (Loss) for the period before tax, Exceptional and/or Extraordinary items	184	204	74	388	391
3	Net Profit / (Loss) for the period before tax after Exceptional and/or Extraordinary items	184	204	74	388	391
4	Net Profit / (Loss) for the period after tax after Exceptional and/or Extraordinary items	103	149	52	252	281
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	105	151	49	256	290
6	Equity Share Capital	749	749	562	749	749
7	Other Equity	-	-	-	-	4,316
8	(Earnings Per Share (of Rs. 2/- each) (for continuing and discontinued operations) -					
	1. Basic	0.27	0.40	0.19	0.67	0.94
	2. Diluted	0.27	0.40	0.19	0.67	0.94

Note 1 : Additional Information On Unaudited Standalone Financial Results For The Quarter And Half Year Ended 30/09/2022

Rupees in lakhs except EPS information and unless otherwise stated						
Sl. No.	Particulars	Quarter Ended		Half Year Ended		Year Ended 31.03.2022
		30.09.2022	30.06.2022	30.09.2021	30.09.2022	
		(Reviewed)	(Reviewed)	(Reviewed)	(Reviewed)	
1	Total income from operations	5,672	5,141	4,296	10,813	17,559
2	Net Profit / (Loss) for the period before tax, after Exceptional and/or Extraordinary items	237	203	74	440	401
3	Net Profit / (Loss) for the period After tax Exceptional and/or Extraordinary items	156	148	52	304	287
4	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	158	150	49	308	296

Note 2 : The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the Stock Exchange websites (www.bseindia.com / www.nseindia.com) and company's website (www.beardsell.co.in).

Date : 12.11.2022  
Place : Chennai

for BEARDSSELL LIMITED  
Amrith Anumolu  
Executive Director

LANCOR HOLDINGS LTD.											
CIN 65921TN1985PLC049092   GSTIN- 33AAACD2547C1ZA											
Arihant VTN Square, 2nd Floor, No.58 (Old No.104), G.N.Chetty road, T.Nagar, Chennai - 600 017   Phone : +91-44-28345880-84   website www.lancor.in											
EXTRACT OF UNAUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED SEPTEMBER 30, 2022											
Rs. in Lakhs											
Sl. No.	Particular	Standalone Financials					Consolidated Financials				
		Three Months Ended		Six Months Ended		Year Ended	Three Months Ended		Six Months Ended		Year Ended
		30.09.2022	30.09.2021	30.09.2022	30.09.2021	31.03.2022	30.09.2022	30.09.2021	30.09.2022	30.09.2021	31.03.2022
1	Total Income from operation (Net)	3,072.73	3,339.74	5,673.83	5,161.75	10,595.95	3,084.60	3,352.30	5,695.94	4,933.57	10,393.34
2	Net Profit/(Loss) for the Period (before Tax, Exceptional and/or Extraordinary items)	62.66	(567.71)	86.66	(432.35)	(1,422.38)	63.62	(563.00)	88.05	(1,083.77)	(2,071.20)
3	Net Profit/(Loss) for the Period before Tax (after Exceptional and/or Extraordinary items)	62.66	(567.71)	86.66	(432.35)	(1,422.38)	63.62	(563.00)	88.05	(1,083.77)	(2,071.20)
4	Net Profit/(Loss) for the period after Tax (after Exceptional and/or Extraordinary items)	(20.27)	(375.36)	(34.95)	(278.61)	(1,039.87)	(20.41)	(374.27)	(34.87)	(937.18)	(1,699.15)
5	Total Comprehensive Income	(23.76)	(384.92)	(41.93)	(291.93)	(1,054.68)	(23.90)	(383.83)	(41.84)	(950.50)	(1,713.97)
6	Equity share capital	810.00	810.00	810.00	810.00	810.00	810.00	810.00	810.00	810.00	810.00
7	Reserves (excluding revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-	-	-	-	12,312.29	-	-	-	-	12,284.97
8	Earnings per Share (of Rs.2/- each) (for continuing and discontinued operations)-										
	(1) Basic	(0.05)	(0.93)	(0.09)	(0.69)	(2.57)	(0.05)	(0.92)	(0.09)	(2.31)	(4.20)
	(2) Diluted	(0.05)	(0.93)	(0.09)	(0.69)	(2.57)	(0.05)	(0.92)	(0.09)	(2.31)	(4.20)

1. The above is an extract of the detailed format of Unaudited Financial Results filed with the BSE under Regulation 33 of the SEBI (Listing and other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the websites of the Stock Exchange(s) www.bseindia.com and on the Company's website www.lancor.in  
2. Results for the quarter and half year ended September 30, 2022 are in compliance with the Indian Accounting Standards ('Ind AS') in terms of Securities Exchange Board of India's circular bearing no CIR/CFD/FAC/62/2016 dated July 5, 2016. The figures for the corresponding periods have been regrouped wherever necessary, to make them comparable.  
Date : 12.11.2022  
Place : Chennai

For and on behalf of the Board of Directors  
Sd/-  
R V SHEKAR  
MANAGING DIRECTOR





## இந்தியாவில் புதிதாக 734 பேருக்கு கொரோனா

புதுடெல்லி, நவ. 13-  
இந்தியாவில் புதிதாக 734  
பேருக்கு கொரோனா தொற்று உறுதி  
செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரம்  
தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை  
இன்று காலை வெளியிட்டுள்ள  
அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  
நாட்டில் நேற்று கொரோனா  
பாதிப்பு 833 ஆக இருந்த நிலையில்  
இன்று சற்று குறைந்த, 734 பேருக்கு  
தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  
நாட்டில் இதுவரை 4 கோடியே  
46 லட்சத்து 6 ஆயிரத்து  
377 பேருக்கு தொற்று உறுதி  
செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு  
3 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில்  
இதுவரை 5 லட்சத்து 30 ஆயிரத்து  
531 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று  
பாதிப்பில் இருந்து நேற்று 977 பேர்  
நலம் பெற்றுள்ளனர். இதுவரை  
குணம் அடைந்தோர் எண்ணிக்கை 4  
கோடியே 41 லட்சத்து 23 ஆயிரத்து  
539 ஆக உயர்ந்தது. தற்போது  
மருத்துவமனைகளில் 12,307 பேர்  
சிகிச்சை பெற்று வருகின்றனர்.

## தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, நவ. 13-  
தமிழகத்தில் 18 மாவட்டங்களில்  
இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  
சென்னை வானிலை ஆய்வு மையம்  
அறிவித்துள்ளது.  
இது குறித்து சென்னை வானிலை  
ஆய்வு மையம் வெளியிட்டுள்ள  
அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  
கேரள - தமிழக பகுதிகளின் மேல்  
நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  
காரணமாக

இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்  
காணிக்கால் பகுதிகளில் அநேக  
இடங்களில் இடி மின்னலுடன்  
கூடிய லேசானது முதல் மிதமான  
மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி,  
திருநெல்வேலி, தூத்துக்குடி,  
தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர்,  
சிவகங்கை, மதுரை, தேனி,  
திண்டுக்கல், திருப்பூர், கோவை,  
நீலகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர்,  
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர்  
ஆகிய 18 மாவட்டங்களில் ஓரிரு  
இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  
உள்ளது.

நாளை முதல் 17-ந்தேதி வரை  
தமிழ்நாடு, புதுவை மற்றும்  
காணிக்கால் பகுதிகளில் அநேக  
இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  
லேசானது முதல் மிதமான மழை  
பெய்யக்கூடும்.  
சென்னை மற்றும் புறநகர்  
பகுதிகளில் அடுத்த 24 மணி  
நேரத்திற்கு வானம் பொதுவாக  
மேகமூட்டத்துடன் காணப்படும்.  
நகரின் ஒருசில இடங்களில் இடி  
மின்னலுடன் கூடிய லேசானது முதல்  
மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்  
பகுதிகளில் அடுத்த 24 மணி  
நேரத்திற்கு வானம் பொதுவாக  
மேகமூட்டத்துடன் காணப்படும்.  
நகரின் ஒருசில இடங்களில் இடி  
மின்னலுடன் கூடிய லேசானது முதல்  
மிதமான மழை பெய்யக்கூடும்.  
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான  
மழை அளவு (சென்டிமீட்டரில்)  
வருமாறு:  
உத்தரமேரூர் - 17 செ.மீ.,  
திருத்தணி 13 செ.மீ., கொடுமுடி 12  
செ.மீ., மதுரைந்தகம், திண்டிவனம்  
தலா 11 செ.மீ., திருத்தணி  
PTO, சூனகிரி, ஆலங்காயம்,  
நாடநம்பள்ளி தலா 10 செ.மீ.,  
சின்னார் அணை, ஊத்தங்கோட்டை,  
கொடைக்கானல் படகு குழாம்,  
குன்றத்தூர், செம்பரம்பாக்கம்,  
சின்னக்கல்லூர் தலா 9 செ.மீ.,  
வல்லம், ஆண்டிப்பட்டி, சோழவரம்,  
செம்மேடு, திருப்பத்தூர், பூதமல்லி,  
மடத்துக்குளம் தலா 8 செ.மீ., மேல்  
அணை, கொடைக்கானல், மேற்கு  
தாம்பரம், செஞ்சி, சிங்கோனா,  
வால்பாறை, செங்கல்பட்டு,  
வால்பாறை தாலுகா அலுவலகம்,  
கெத்தண்டப்பட்டி, தரமணி,  
பழனி, ஜமுனாமரத்தூர், ஏழுமலை  
தலா 7 செ.மீ., சோத்துப்பாறை,  
கீழ்பென்னத்தூர், புகூர்,  
கஸப்பாக்கம், செம்பரம்பாக்கம்,  
நெழூர், பொன்னேரி, வானியம்பாடி,  
தாமரைப்பாக்கம், அரண்மனைப்பதூர்,  
கடலூர், கஞ்சனூர், பாம்பன்,  
பள்ளிக்கரணை, ஏசிஎஸ் கல்லூரி  
(காஞ்சிபுரம்) தலா 6 செ.மீ.,  
காட்டுக்குப்பம், ஆனந்தபுரம்,  
சென்னை விமானநிலையம்,  
வைகை அணை, திருப்பத்தூர்,  
பூதமல்லி, திருவண்ணகிரி,  
வளத்தி, தாம்பரம், தம்மம்பட்டி,  
அவலூர்பேட்டை, வந்தவாசி,  
டிஜிபி அலுவலகம் (சென்னை),  
கேதார், நந்தனம் தலா 5 செ.மீ.,  
தானவாடி, கங்கவல்லி, சென்னை  
நங்கம்பாக்கம், முண்டியம்பாக்கம்,  
தாராபுரம், மகபலிபுரம், ஆவடி,  
ஆக்கமுக்குன்றம், வடபுதுப்பட்டு,  
செய்யூர், தங்கச்சிமடம், கொள்ளிடம்,  
பெருங்கொண்டாபுரம், சாந்து விஜயா  
பள்ளி, காஞ்சிபுரம், சத்யபாமா  
பல்கலைக்கழகம், ஆற்காடு,  
அமராவதி அணை, அண்ணா  
பல்கலைக்கழகம் (சென்னை),  
ராமேஸ்வரம், உடுமலைப்பேட்டை,  
குரப்பட்டு, மரக்காணம்,  
காவேரிப்பாக்கம், கோபாப்பாக்கம்,  
செய்யூர், பூண்டி, சித்தப்பட்டி,  
கொரட்டுர், அம்பத்தூர் தலா 4 செ.மீ.  
மழை பதிவாகி உள்ளது.  
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் மருத்துவப் படிப்புக்கு ஏற்பாடுகள் தீவிரம்

## 12 ஆண்டுகளுக்கு முன்பே தி.மு.க. ஆட்சியில் தமிழில் பொறியியல் படிப்பு

அமிதஷாவுக்கு அமைச்சர் பொன்முடி பதில்

சென்னை, நவ.13-  
"12 ஆண்டுகளுக்கு முன்பே  
பொறியியல் கல்வியை தி.மு.க. அரசு  
தமிழில் அறிமுகம் செய்துவிட்டது.  
மருத்துவப் படிப்புப் பாடநூல்களைத்  
தமிழில் மொழிபெயர்க்கும்  
பணிகளும் நடைபெற்று வருகின்றன  
என்று அமைச்சர் பொன்முடி  
கூறியுள்ளார்.

"ஒன்றிய உத்துறை அமைச்சர்  
போல, தொன்மையான தமிழ்மொழிக்கு  
சமஸ்கிருதத்துக்கு இணையாக  
நிதியுதவியும், இந்திக்கு இணையாக  
ஆட்சிமொழித் தகுதியும் அளித்திட  
வேண்டும் என்றும் அமைச்சர்  
கூறியுள்ளார். ஒன்றிய உத்துறை  
அமைச்சருக்கு உயர்கல்வித் துறை  
அமைச்சர் க. பொன்முடி அளித்த  
பதிலில் கூறியிருப்பதாவது:-  
"தமிழ்மொழி மிகவும்  
தொன்மையானது. இத்தகைய  
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த  
மொழியின் அருமையைத் தெரிந்து  
கொள்ளக்கூடிய வகையில் மருத்துவம்  
மற்றும் பொறியியல் படிப்புகளில்  
தமிழ்மொழியில் பாடத் திட்டங்களைத்  
தமிழக அரசு கொண்டு வர வேண்டும்"  
என ஒன்றிய உத்துறை அமைச்சர்  
அமித ஷா நேற்று சென்னையில்  
நடைபெற்ற "இந்தியா சிமென்ட்ஸ்"  
நிறுவனத்தின் பவள விழாவில்  
பேசியிருக்கிறார்.

அன்னத்தமிழ் மொழி மீது  
உத்துறை அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள  
ஆர்வத்திற்கும் அக்கறைக்கும்  
முதலில் தமிழக மக்களின் சார்பில்  
நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  
தமிழ் எங்கள் தாய்மொழி; எங்கள்  
உயிரோடும் உணர்வோடும்  
கலந்த மொழி. ஆகவே தி.மு.க.  
ஆட்சிப் பொறுப்பிற்கு வருகின்ற  
காலத்தில் எல்லாம் தமிழ்மொழியை  
அரியணையில் அமர வைத்து அழகு  
பார்ப்பதுதான் அண்ணா, கலைஞர்,  
அவர்கள் வழியில் ஆட்சி நடத்தும்  
முதலமைச்சர் ஸ்டாலினின் தலையாய  
பணி.

தமிழ்வுழி பயிலும்

மாணவருக்கு நிதி உதவி

ஆகவே, தமிழ்மொழி கல்விக்காகத்  
தி.மு.க. அரசு ஆற்றிய பணிகள்  
சிலவற்றை உத்துறை அமைச்சருக்கு  
நினைவூட்டி விரும்புகிறேன்.

இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளை  
தமிழில் எழுதினால் அதிகம்  
பேர் வெற்றி பெற வாய்ப்புள்ளது  
என்பதற்காக, 1997-2001-ல்  
தமிழ்மொழி, இலக்கிய வரலாறு,

புவியியல், வரலாறு போன்ற பாடங்கள்  
தமிழில் தனித்தனியே தொகுத்து  
வெளியிட முடிவு எடுக்கப்பட்டு,  
முதல் முயற்சியாக தமிழ்மொழி  
வரலாறு வெளியிடப்பட்டது.  
பள்ளிப்படிப்பில் 10-ம் வகுப்பு  
வரை அனைவருக்கும் தமிழ்  
கட்டாயப்பாடம் எனத் தி.மு.க.  
அரசில் தான் சட்டமியற்றி, அந்தச்  
சட்டத்தை உச்சநீதிமன்றம் வரை  
அங்கீகரித்தது.

கல்லூரிகளில் தமிழ்மொழி கல்வி  
பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும்  
வகையில் ஆண்டுதோறும் நிதியுதவி  
அளிக்கும் திட்டம் தி.மு.க.  
முதன்முதலில் ஆட்சிப் பொறுப்புக்கு  
வந்த 1967-68-ல் அறிவிக்கப்பட்டு,  
அது படிப்படியாக உயர்த்தப்பட்டு,  
தற்போது ஆண்டிற்குத் தமிழ்மொழியில்  
பயிலும் ஒரு மாணவருக்கு 900 ரூபாய்  
வழங்கப்பட்டு வருகிறது. இந்த  
திட்டமும் கழக அரசின் திட்டம்தான்.

தமிழில் பொறியியல் கல்வி  
ஒன்றிய உத்துறை அமைச்சர்,  
இப்போது கட்டிக்காட்டியுள்ள  
பொறியியல் பட்டப்படிப்பை  
முதன்முதலில் தமிழ்நாட்டில்  
தி.மு.க. ஆட்சியில், கலைஞர்  
2010-ம் ஆண்டே அறிமுகப்படுத்தி  
விட்டார். இந்தியாவிலேயே  
முதல் மாநிலமாக பொறியியல்  
படிப்பினைத் தாய்மொழியில்  
கற்க ஏற்பாடு செய்து, அண்ணா  
பல்கலைக்கழகத்தில் கட்டிட (சிலில்)  
மற்றும் இயந்திரப் (மெக்கானிக்கல்)  
பொறியியல் படிப்புகளைத்  
தமிழில் அறிமுகம் செய்து, தி.மு.க.  
ஆட்சியில் தொடங்கப்பட்ட  
தமிழில் பொறியியல் கல்வி இன்றும்  
நடைமுறையில் உள்ளது. அண்ணா  
பல்கலைக்கழகத்தின் உறுப்புக்  
கல்லூரிகளிலும் தமிழில் பொறியியல்  
படிப்பு நடைமுறையில் உள்ளது  
என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  
தமிழில் பொறியியல் கல்வி  
படித்து பி.இ., பட்டம் பெற்ற  
தமிழக இளைஞர்கள் இன்றைக்குப்  
பொதுப்பணித்துறை, வீட்டுவசதி  
வாரியம், மெட்ரோ ரெயில் திட்டம்,  
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு  
வாரியம், நெடுஞ்சாலைத்துறை,  
தமிழ்நாடு குடிநீர் வடிகால்  
வாரியம் போன்ற பல துறைகளில்  
பொறியாளர்களாகவும், பலபன்னாட்டு  
நிறுவனங்களின் உயர்பதவிகளை  
அலங்கரிப்பவர்களாகவும் பணியாற்றி  
வருகிறார்கள். என, அண்ணா  
பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியில்  
பொறியியல் படிப்பில் பட்டம் பெற்ற  
ஐஸ்வர்யா தான் 2020-ம் ஆண்டு

குடிமையப் பணித் தேர்வில் (ஐ.ஏ.எஸ்.)  
வெற்றி பெற்றுள்ளார்.

இதன் அடுத்தகட்டமாக,  
இப்போது 2022-23-ம் ஆண்டு முதல்  
பட்டயப் படிப்புகளிலும் மேற்காண்  
பாடப்பிரிவுகள் தமிழ்மொழியில்  
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில்  
தொடங்கப்பட்டுள்ளன. அதற்காகப்  
பொறியியல் பட்டப்படிப்பிற்கான  
புத்தகங்கள் தமிழ்மொழியில்  
வெளியிடப்பட்டுள்ளன. பொறியியல்  
பட்டப் படிப்பு சிலில், மெக்கானிக்கல்  
என்பதையும் தாண்டி, கணினி  
அறிவியல் பிரிவிலும் தமிழில்  
தொடங்கப்பட்டுள்ளது. தமிழர்  
மாபும், தமிழரும் தொழில்நுட்பமும்  
நடப்பானவை பொறியியல்  
கல்லூரிகளில் ஏற்கனவே  
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழில் மருத்துவ படிப்பு

12 ஆண்டுகளுக்கு முன்பே  
தமிழ்மொழியில் பொறியியல் கல்வி  
செயல்படுத்தப்பட்டு  
விட்டாலும், மருத்துவப் படிப்பு,  
அதாவது எம்.பி.பி.எஸ். தமிழில்  
கற்பிக்கும் வழி செய்யவும் இப்போது  
தமிழக அரசு தீவிர நடவடிக்கை  
எடுத்து வருகிறது. அதற்காக 3  
பேராசிரியர்கள் தலைமையில் குழு  
அமைக்கப்பட்டு, எம்.பி.பி.எஸ்.  
முதலானது பாடப் புத்தகங்களை  
தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள்  
சுறுசுறுப்பாக நடைபெற்றுக்  
கொண்டிருக்கின்றன.

எங்கள் அன்னைத் தமிழீழ்து  
காட்டியுள்ள அக்கறையோடு,  
சமஸ்கிருதத்திற்கு இணையாக  
உயர்தனிச் செம்மொழியும் தமிழின்  
வளர்ச்சிக்கு ஒன்றிய அரசின் நிதியுதவி  
அளித்திடவும்; உத்துறை அமைச்சர்  
ஒப்புக் கொண்டிருப்பது போல்,  
அண்மை வாய்ந்த தமிழ் மொழிக்கு  
உரிய ஆட்சி மொழித் தகுதியை  
ஒன்றிய அரசு அலுவலகங்களில்  
அளித்திடவும் தேவையான  
முயற்சிகளை எடுத்திட வேண்டும்  
என்று கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பாகத் தமிழகத்தில் ஒன்றிய  
அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா  
பள்ளிகளில் கட்டாயத் தமிழ்  
பாடத்திட்டத்தை அமல்படுத்தவும்,  
டெல்லி ஐவகர்லால் நேரு  
பல்கலைக்கழகத்தில் பல  
ஆண்டுகளாக காலியாக உள்ள தமிழ்ப்  
பேராசிரியர் பணிமிடங்களை உடனே  
நிரப்பித் தர வேண்டும் என்றும்  
வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி  
கூறியுள்ளார்.

## சவுக்கு சங்கர் 4 வழக்குகளில் மீண்டும் கைது

சென்னை, நவ.13-  
"யூ டிப்யூ" சவுக்குசங்கர், நீதிமன்ற  
அவமதிப்பு வழக்கில் 6 மாதங்களை  
சிறை தண்டனை விதிக்கப்பட்டு  
கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு  
இருந்தார். நீதிமன்ற அவமதிப்பு  
வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 6  
மாத சிறை தண்டனைக்கு சுப்பிரீம்

கோர்ட் இடைக்கால தடை விதித்து  
உத்தரவிட்டது.

இந்தநிலையில், சென்னை மத்திய  
குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸில்  
ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு  
நிலுவையில் உள்ள 4 வழக்குகளில்  
சவுக்கு சங்கர் திடீரென்று கைது  
செய்யப்பட்டார்.

இதற்காக அவரை மத்திய

குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார்  
கடலூர் சிறையில் இருந்து அழைத்து  
வந்து, நேற்று சென்னை எழும்பூர்  
கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.  
அவரை வருகிற 25த் தேதி வரை  
நீதிமன்ற காவலில் சிறையில்  
அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.  
அதன்பேரில் அவர் மீண்டும், கடலூர்  
சிறையில் அடைக்கப்பட்டார்.

## அடைமழையிலும் திருப்பதியில் குறையாத கூட்டம்: 40 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு

திருப்பதி, நவ. 13-  
அடைமழையிலும் திருப்பதியில் பக்தர்கள்  
கூட்டம் குறையாததால், 40 மணி நேரம்  
காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.  
கடந்த மூன்று நாட்களாக விடாது பெய்யும்  
அடை மழையையும் பொருட்படுத்தாமல்,  
திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள்  
எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.  
இதனால் இன்று காலை நிலவரப்படி இலவச  
தரிசனத்திற்காக 40 மணி நேரம் வரிசையில்  
காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

40 மணி நேரம் காத்திருப்பு

ஆன்மையில் 300 ரூபாய் டிக்கெட்டுகளை  
முன்பிலவு செய்த பக்தர்கள், இலவச  
தரிசனத்திற்காக டோக்கன்களை  
வாங்கிய பக்தர்கள், டிக்கெட்டுகளில்

குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில்  
ஏழுமலையானை வழிபட்டு செல்கின்றனர்.  
ஆனால் திருப்பதிக்கு வந்து இலவச தரிசன  
டோக்கன் கிடைக்காமல், திருமலைக்கு  
சென்று வைகுண்டம் காத்திருப்பு மண்டப  
வழியாக செல்லும் பக்தர்கள் 40 மணி நேரம்  
காத்திருந்தால் மட்டுமே ஏழுமலையானை  
வழிபடலாம் என்ற நிலை தற்போது  
நிலவுகிறது.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள  
காரணத்தால் திருப்பதி மலையில் தங்கும்  
அறைகளுக்கும் கட்டும் தட்டுப்பாடு நிலவுகிறது.  
எனவே தொடர்ந்து பெய்யும் அடை மழை  
காரணமாக பக்தர்கள் பல்வேறு வகையான  
சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய  
நிலையில் நிலவுகிறது.

## எசிப்தில் கால்வாயில் பேருந்து விழுந்தது: பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

செய்ரோ, நவ. 13-  
எசிப்தின் நைல் நதி டெல்டா பகுதியில்,  
பேருந்து ஒன்று கால்வாயில் விழுந்து  
விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின்  
எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.  
மோசமான போக்குவரத்து அமைப்புகளைக்  
கொண்ட எசிப்தில், கோடியு விபத்துகள்  
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான  
உயிர்களைக் கொல்கின்றன. எசிப்து நாட்டின்  
தலைநகர் செய்ரோவில் இருந்து வடகிழக்கில்  
100 கிலோமீட்டர் (62 மைல்) தொலைவில்  
உள்ள டகாலியா மாகாணத்தில் பேருந்து  
ஒன்று 35 பயணிகளுடன் சென்று கொண்டிரு  
கின்றது. அப்போது நைல் நதி டெல்டா  
பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை  
இழந்து பேருந்து, கால்வாயில் விழுந்து  
விபத்துக்குள்ளாகியுள்ளது.  
இந்த விபத்தில் 19 பேர் இறந்ததாகவும்

6 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில்  
அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள்  
வெளியானது. இந்நிலையில் இறந்தவர்களின்  
எண்ணிக்கை 21 என, அந் நாட்டின்  
சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளது.  
இறந்தவர்களில் மூன்று குழந்தைகளும்  
உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சரின்  
தெரிவித்துள்ளார். ஷெரிப் மக்சீன்  
காயமடைந்த மற்ற பயணிகள்  
உள்ளூர் மருத்துவமனையில்  
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாகைத்தை ஓட்டி வந்த ஓட்டுநர்  
ஸ்டேன்ட் கட்டுப்பாட்டை இழந்ததால்  
விபத்து நேர்ந்திருக்கலாம் என்று முதற்கட்ட  
விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும்  
விபத்துக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று  
வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



## சென்னையில் மழைநீர் வழகால் பணிகள்...

(1-ம் பக்கத் தொடர்ச்சி)

தேங்கிய மழை நீர் வெளியேற்றும்  
பணிகளை பார்வையிட்டார்.  
மேலும், நெடுஞ்சாலைத் துறையின்  
சார்பில், வீணஸ் நகர் பகுதியில்  
அமைக்கப்பட்டுள்ள மழை நீர்  
வெளியேற்றும் உந்து நிலையத்தின்  
செயல்பாடுகளையும் பார்வையிட்டு,  
ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  
செய்தியாளர்களுக்கு அளித்த  
பேட்டியின் போது தெரிவித்ததாவது:-  
மழை பெய்யும்பொழுது மழை நீர்  
இருந்திருக்கும். அதன் பிறகு மழை  
நீர் வடிந்துவிடுகிறது. கன மழையை  
எதிர்பார்த்துதான் பணிகளை  
செய்து கொண்டிருக்கிறோம்.  
எந்த ஆபத்துக்களும் வருவதற்கு  
வாய்ப்பே கிடையாது. அனைத்து  
அரசு துறைகளும் ஒருங்கிணைந்து,  
மாநகராட்சி, குடிநீர் வழங்கல்  
மற்றும் கழிவு நீர்க்குறை வாரியம்,  
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்  
துறை என அனைத்து துறைகளும்  
ஒருங்கிணைந்து, சிறப்பான  
பணியினை செய்து வருகிறார்கள்.

எதிர்க்கட்சிகள் தான் விமர்சனம்  
செய்கிறது. பொது மக்கள்  
பாராட்டுகிறார்கள். அதுவே  
எங்களுக்கு பொதும்.

சீர்காழி, கடலூரில்

நாளை ஆய்வு

இன்று இரவு புறப்பட்டு, நாளை  
சீர்காழி, மயிலாடுதுறை, கடலூர்  
போன்ற பகுதிகளை பார்வையிடப்  
போகிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.  
இந்த ஆய்வின் போது நகராட்சி  
நிர்வாகத் துறை அமைச்சர் கே.  
என். நேரு, இந்த ஆய்வு மற்றும்  
அறிநிலையத் துறை அமைச்சர் பி.கே.  
சேகர் பாபு, பெருநகர சென்னை  
மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா,  
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி  
வீராசாமி, இரா.கிரிஜாஜன், சட்டமன்ற  
உறுப்பினர் தாயகம் கவி, துணை  
மேயர் மு.மகேஷ்குமார், பெருநகர  
சென்னை மாநகராட்சி ஆணையர்  
ககன்தீப் சிந்தி பேடி, உள்ளாட்சி  
அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும்  
அரசு உயர் அலுவலர்கள் கலந்து  
கொண்டனர்.

## மோசமான வானிலை காரணமாக சென்னையின் 8 விமான சேவை ரத்து

சென்னை, நவ. 13-  
சென்னையில் மோசமான வானிலை  
காரணமாக மதுரை, ஐதராபாத்,  
கர்ஜூல், மும்பை உள்ளிட்ட 8 விமான  
சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  
தென்மேற்கு வங்கக்கடலில்  
உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியின்  
காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு  
மாவட்டங்களில் கனமழை பெய்து  
வருகிறது. குறிப்பாக சென்னையில்  
கனமழை பெய்து வருகிறது. இந்த  
கனமழையின் காரணமாக மோசமான  
வானிலை நிலவுவதாகவும்,  
அந்த மோசமான வானிலையால்  
விமானங்கள் பயணிக்க உகந்ததாக  
இல்லை என்பதால் 8 விமான  
சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  
8 விமான சேவைகள் ரத்து  
சென்னையில் உள்ளாட்டு விமான  
முனையத்திலிருந்து அதிகளவில் 4:55  
மணிக்கு ஐதராபாத் செல்ல வேண்டிய  
விமானமும், காலை 6:15 மணிக்கு  
மதுரை செல்ல வேண்டிய விமானமும்,  
அதே போல பகல் 1:10 மணிக்கு  
கர்ஜூல் செல்ல இருந்த விமானமும்,  
மாலை 5:10 மணிக்கு மதுரை செல்ல  
இருந்த விமானம் ஆகிய 4 விமான  
சேவைகள் ரத்து செய்யப்படுவதாக  
அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அதிகளவு மும்பையில்  
இருந்து வரவேண்டிய விமானம்,  
9:30 மணிக்கு மதுரையிலிருந்து  
வரவேண்டிய விமானம், மாலை  
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



4:20 மணிக்கு கர்ஜூலிலிருந்து  
சென்னைக்கு வர வேண்டிய  
விமானம் போன்ற விமானங்கள்  
ரத்து செய்யப்பட்டுள்ளதாக  
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர இலங்கை, பாரிஸ்,  
சார்ஜா, துபாய், அந்தமான் போன்ற  
வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய  
விமானங்கள் தாமதமாக புறப்பட்டு  
செல்கின்றன. மோசமான வானிலை  
காரணமாக பல்வேறு விமானங்கள்  
ரத்து செய்யப்பட்டதாகவும்,  
அதுமட்டுமில்லாமல் ஒரு சில  
விமானங்கள் காலதாமதமாக  
செல்வதாகவும், இந்த அனைத்து  
மாற்றங்களும் பயணிகளுக்கு  
முன்சூட்டியே எல்எஃப்எல்  
மூலமாகவும், போன் மூலமாகவும்  
தெரிவிக்கப்பட்டு சிரமங்கள்  
தவிர்க்கப்படுவதாக விமான நிலைய  
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பியர்ட்செல் விமிடெட்		புழக்க காலாண்டு					புழக்க அரையாண்டு	புழக்க ஆண்டு
CIN No. L65991TN1936PLC001428		30.09.2022-ல் முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டுகளை ஒருங்கிணைந்த தணிக்கை செய்யப்படாத நிதி முடிவுகளின் சுருக்கம்					புழக்க ஆண்டு	
வ. எண்.	விவரங்கள்	30.09.2022 (Reviewed)	30.06.2022 (Reviewed)	30.09.2021 (Reviewed)	30.09.2022 (Reviewed)	30.09.2021 (Reviewed)	31.03.2022 Audited	
1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	6,054	5,543	4,788	11,597	8,272	18,882	
2	இக்காலத்திற்கான நிக் ஷாப்(நஷ்டம்) வரி, விதிவிலக்கான மற்றும்/அல்லது அசாதாரண வகைகளுக்கு முன்	184	204	74	388	88	391	
3	வரிக்கு முன் இக்காலத்திற்கான நிக் ஷாப்(நஷ்டம்) விதி விலக்கான மற்றும்/அல்லது அசாதாரண வகைகளுக்கு முன்	103	149	52	252	60	281	
4	வரிக்கு முன் இக்காலத்திற்கான நிக் ஷாப்(நஷ்டம்) விதி விலக்கான மற்றும்/அல்லது அசாதாரண வகைகளுக்கு முன்	105	151	49	256	53	290	
5	இக்காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் காலத்திற்கான ஷாப்(நஷ்டம்) உள்ளடக்கியது (வரிக்கு முன்) மற்றும் இது விரிவான வருமானம் (வரிக்கு முன்)	749	749	562	749	562	749	
6	சியல்பு முடிவுகள்	749	749	562	749	562	749	
7	பிற சம்பளம்	0.27	0.40	0.19	0.67	0.21	0.94	
8	ஒரு பங்கிதமான வருமானம் (ரு.2-ஒன்றுக்கு) தொடரும் மற்றும் தொடர் செயல்பாடுகளுக்கு	0.27	0.40	0.19	0.67	0.21	0.94	
குறிப்பு : 1: 30.09.2022-ல் முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டுகளை தனித்தணிக்கை செய்யப்படாத நிதி முடிவுகளின் சுருக்கம் விவரங்கள்		புழக்க காலாண்டு		புழக்க அரையாண்டு		புழக்க ஆண்டு		
வ. எண்.	விவரங்கள்	30.09.2022 (Reviewed)	30.06.2022 (Reviewed)	30.09.2021 (Reviewed)	30.09.2022 (Reviewed)	30.09.2021 (Reviewed)	31.03.2022 Audited	
1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	5,672	5,141	4,296	10,813	7,572	17,559	
2	இக்காலத்திற்கான நிக் ஷாப்(நஷ்டம்) வரி, விதிவிலக்கான மற்றும்/அல்லது அசாதாரண வகைகளுக்கு முன்	237	203	74	440	98	401	
3	வரிக்கு முன் இக்காலத்திற்கான நிக் ஷாப்(நஷ்டம்) விதி விலக்கான மற்றும்/அல்லது அசாதாரண வகைகளுக்கு முன்	156	148	52	304	70	287	
4								